

உடனடி வெளியீட்டுக்காக

கியூபெக் மாகாணத்தின் மசோதா-21 க்கு எதிரான சட்டரீதியான சவாலை எதிர்கொள்ள ப்ராம்பட்டன் நகரம் நிதியாதாரம் வழங்குகிறது

ப்ராம்பட்டன் , ON (டிசம்பர் 15, 2021) – இன்றைய தனது சிறப்புக்கூட்டத்தில், ப்ராம்பட்டன் நகர சபையானது \$100,000 நிதியாதாரம் வழங்க அங்கீகாரம் வழங்கியது; கனடா நாட்டு முஸ்லிம்களின் தேசிய கவுன்சில்(NCCM), கனடா நாட்டில் உள்ள உலக சீக்கியர்கள் அமைப்பு(WSO), கனடா நாட்டு பொது குடிமை சுதந்திரங்களுக்கான அமைப்பு(CCLA) ஆகியவை, கியூபெக் மாகாண மசோதா -21 சட்ட ரீதியான சவாலை எதிர்கொள்வதற்காக பங்களிக்க விருக்கும் முதல் கனடா நாட்டு நகராட்சியானது ப்ராம்பட்டன் நகர சபையே ஆகும்.

ப்ராம்பட்டன் நகரமானது கனடாவின் மிக வேகமாக வளர்ந்து வருவதும், மற்றும் பலதரப்பட்ட சமூகங்களைக் கொண்டதாக இருப்பவற்றில் ஒன்றும் ஆகும்; மேலும் இந்த கவுன்சில் கால முன்னுரிமை கொண்ட விஷயங்களில், முதன்மையான ஒன்றை முன்னெடுக்க உறுதியூண்டுள்ளது: [ப்ராம்பட்டன் ஒரு பலகலவை நகரம்](#). இந்த நிதி உதவியை அங்கீகரிப்பதன் மூலம், ப்ராம்பட்டன் நகர சபையானது உள்ளூர் சமூகம் மற்றும் கனடா முழுவதிலும் பன்முகத்தன்மை கொண்டு வரும் மதிப்புக்கு தனது ஆதரவைக் காட்டுகிறது.

இன்றைய நகரசபைக் கூட்ட தீர்மானமானது:

உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான சாஸனத்தை, ப்ராம்பட்டன் வாசிகள் மதிப்பதாக சொல்கிறது; மற்றும்

வரம்புகளே இல்லாத அளவுக்கு சட்ட ஆதாரவளங்கள் கொண்ட கியூபெக் மாகாணத்திற்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள, இன ரீதியான சமுதாயத்தினர் மட்டுமே சாஸனத்தின் தற்காப்பு மற்றும் மத ரீதியான சுதந்திரத்தின் அடிப்படை மதிப்பினை தாங்கிப்பிடிப்பதாக கூறுவதை நாம் அனுமதிக்க முடியாது என ப்ராம்பட்டன் நகரசபை நம்புகிறது; மற்றும்

இந்த சட்டரீதியான சவாலுக்கு கனடா நாட்டின் மிகப்பெரும் நகரங்கள் நிதியுதவி அளிக்குமானால், அந்த வகையில் கள நிலையைச் சமன்படுத்த நாங்கள் விரும்புகிறோம்; ஏனெனில், கூட்டு அரசாங்க ஈடுபாடு இல்லாத நிலையில் இது ஒரு நியாயமான சட்டப் போராட்டமாக இருக்க முடியாது; மற்றும்

மத சுதந்திரத்தை மீறுவதை அனுமதிக்கின்ற உச்ச நீதிமன்ற முடிவானது ப்ராம்பட்டன்வாசிகளுக்கும் அனைத்து கனடாநாட்டு மக்களுக்கும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்;

ஆகையால் கீழ்க்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்படலாம்:

1. அதாவது, கியூபெக்-இன் மசோதா 21 இல் இருக்கின்ற மத சுதந்திரத்தில் பாகுபாடு காட்டுதலுக்கு எதிரான தற்போதைய சட்ட ரீதியான சவாலுக்கு, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் ஆதரவளிக்கும்; மற்றும்

2. ப்ராம்ப்ட்டன் நகர மாநகராட்சி கவுன்சில் ஆனது, கனடா நாட்டு முஸ்லிம்களின் தேசிய கவுன்சில்(NCCM), கனடா நாட்டில் உள்ள உலக சீக்கியர்கள் அமைப்பு(WSO), கனடா நாட்டு பொது குடிமை சுதந்திரங்களுக்கான அமைப்பு(CCLA) ஆகிய அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் கூட்டு சட்ட சவாலுக்கு, 2021 ஆண்டிற்கான ஒரு தடவை பங்களிப்பாக \$100,000 வழங்குதல்; நிதிக்கான ஆதாரத்தை அலுவலர்கள் உரியவகையில் இனம் காணுதல்; மற்றும்

3. இந்த தீர்மானத்தின் ஒரு பிரதியை இவர்களுக்கு அனுப்புதல்:

அ. கனடா நாட்டின் மாநகரங்களின் மேயர்கள், கனடா நாட்டு நகராட்சிகளின் கூட்டமைப்பு (FCM) மற்றும் ஒன்ட்டாரியோ நகராட்சிகளுக்கான சங்கம் (AMO); சட்டரீதியான சவாலுக்கு ஆதரவளிக்கும் வகையிலான பங்களிப்புக்களை இதில் இருக்கும் நகராட்சிகளும் வழங்கவேண்டும் எனக் கோருகின்ற வேண்டுகோள் வைக்கப்படும்; மற்றும்

ஆ. பீல் பிராந்திய அரசு, மிஸ்ஸிஸ்ஸாகா மாநகரம், கலிடான் நகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் ஒன்ட்டாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் -அவர்களின் ஆதரவைக் கோரும் வகையிலான வேண்டுகோளுடன்

விரைவான கூற்றுக்கள்

- பொது அலுவலர்கள் பணியிடங்களில் மத சின்னங்களை அணிவதை தடுக்கின்ற சட்ட முன்மொழிவினை (மசோதா 21) கியூபெக் அரசாங்கம் 2019 ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இந்த மசோதா 21 என்பது தலைப்பாகைகள், குல்லாக்கள், தொப்பிகள், பெண்கள் அணியும் முகத்திரை மற்றும் பார்வையில் படும்படியான சிலுவைகள் போன்ற விஷயங்களை தடை செய்யக்கூடும்.
- அந்தச் சமயத்தில் கியூபெக் அரசாங்கத்தின் மதசார்பின்மை மசோதாவுக்கு எதிராக ஏகமனதாக ஒப்புதல் வழங்கிய மாண்ட்ரியல் மாநகர கவுன்சிலின் உறுதி மொழிக்கு ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சில் துணை நின்றது; கியூபெக் அரசாங்கம் ஏற்கெனவே ஒரு மதசார்பற்ற சமூகம் எனவும், பணியாளர்கள் எதை அணிவது என்பதற்கான ஒரு சட்ட வடிவு தேவையில்லை எனவும் இந்த உறுதிமொழி கூறுகிறது. மசோதா 21 இன் மீதான 2019 ஆம் ஆண்டின் ப்ராம்ப்ட்டன் நகரசபை தீர்மானங்களை [இங்கு காணலாம்](#).
- 2016 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ப்ராம்ப்ட்டன் நகரம், பார்வையில் படும்படியான மிகப்பெரும் சிறுபான்மையினரைக் கொண்டிருந்தது; இது கனடாவின் மூன்றாவது மற்றும் ஒன்ட்டாரியாவின் நான்காவது இடமும் ஆகும்.

- ப்ராம்ப்ட்டன் நகரில் 115 வெவ்வேறு மொழி பேசுகின்ற 234 வெவ்வேறு இன மூலம் கொண்டவர்கள் இருக்கின்றனர்.
- 2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில், மொத்தமாக 39,915 புலம்பெயர் மக்கள் ப்ராம்ப்ட்டனுக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதில் பெரும்பான்மையாக இருந்தவர்கள், இந்தியாவில் பிறந்தவர்களேயாவர்.
- 2016 ஆம் ஆண்டில் , ப்ராம்ப்ட்டன் மக்கள் தொகையில் 52.25 சத வீதத்தினர் கனடா நாட்டுக்கு வெளியில் பிறந்தவர்களாவர்.

அறிஞர் கூற்றுக்கள்

“மசோதா 21 என்பது பாரபட்சமானது. கியூபெக் மற்றும் நாடு முழுவதும் உள்ளதைப் போலவே, பன்முகத்தன்மை என்பது, நமது பலகலவை கொண்ட மொசைக் சமூகத்தின் பலம் என்பதை அங்கீகரிக்க ப்ராம்ப்ட்டன் நகர சபை அடியெடுத்து வைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்ற வகையில், நாட்டைப் பெருமளவில் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் தேர்தல் நோக்கங்களுக்காக, அடிப்படைக் கொள்கைகளை ஒருபோதும் வியாபாரம் ஆக்கலாகாது. மத சுதந்திரம் என்பது ஒரு அடிப்படைரீதியான கோட்பாடாகும், அதில் நாம் திடமாக இருக்க வேண்டும், சரியானது எதுவோ அதற்காக துணை நிற்கும் நகர சபைக்கு நன்றி கூறுகிறேன்.

- பேட்ரிக் ப்ரவுன், மெயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

மசோதா 21 க்கு எதிராக கியூபெக் மக்கள் நடத்தும் போரை ஆதரிப்பதில் ப்ராம்ப்ட்டன் நகரத்தின் இந்த அர்ப்பணிப்பானது, வரலாற்றின் சரியான விஷயம் சார்பாக நிற்க நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக அமைகிறது. கனடாவின் மிகவும் பரந்துபட்ட மக்கள் கொண்ட நகரங்களில் ஒன்றாக ப்ராம்ப்ட்டன் இருக்கிறது; இதில் மத சார்ந்த உடைகளை அணிபவர்கள் பலரும் உள்ளனர். இப்படி ஆதரவளிப்பதன் மூலம், ப்ராம்ப்ட்டன் மற்றும் கனடாவில் உள்ள ஒவ்வொரு நபரின் உரிமையையும் நகரம் உறுதிப்படுத்துகிறது, மத உடைகளை அணிவதற்கும், எதைச் சார்ந்து மக்கள் இருக்கிறார்களோ அப்படியே அவர்கள் இருப்பதற்கான உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயமாகும். இன்றைய தினம், தங்கள் உள்ளூர் அரசாங்கத்தால் தங்கள் மத சுதந்திரம் நீண்டகாலமாக பாதுகாக்கப்படுகிறது என ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளிக்கப்படுகிறது. இனம் சார்ந்த சமூகங்களுடன் இணைந்து நின்று எமது குடிமை உரிமைகளுக்காக துணை நிற்பவர்களை ஆதரிப்பதற்கு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்தமைக்காக நகர சபைக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.”

- முஸ்தஃபா ஃபரூக், தலைமை நிர்வாக அதிகாரி, கனடா முஸ்லிம் மக்களுக்கான தேசிய கவுன்சில் (NCCM)

” ப்ராம்ப்ட்டன் நகரம் மத சுதந்திரத்திற்கான நிலைப்பாட்டை எடுப்பதையும், மசோதா 21க்கு எதிரான சவாலை ஆதரிப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். WSO, NCCM மற்றும் CCLA போன்ற சமுதாயக் குழுக்கள் நீதிமன்றத்தில் இந்த பாரபட்சமான சட்டத்திற்கு எதிராக சவால் விடும் அதே வேளையில், இது

அனைத்து கனடிய நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் பாதிக்கும் விஷயமாகும்; மதரீதியான பாகுபாடு காட்டுதலுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். நமது தலைவர்கள் நமது கூட்டு மனித உரிமைகளுக்காக வலுவான நிலைப்பாட்டை எடுக்கிறார்களா என உற்று நோக்க வேண்டும்; இதற்கான வழிவகுத்த, ப்ராம்பட்டன் நகர சபைக்கு, நாங்கள் நன்றி கூறுகிறோம்.

- ஷரன்ஜீத் கவுர், முதுநிலை துணைத் தலைவர், உலக சீக்கியர் அமைப்பு

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு
யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca